

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

அக்மீன பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவு சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, அக்மீன பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய

முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு		சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	அடுத்த ஆண்டிற்காக மீளாய்வாண்டிற்காக கிடைத்திருந்த ரூபா 172,439 தொகைக்கான வீதவரி வருமானம் நடைமுறைப் பொறுப்பொன்றை கணக்கீடு செய்திருக்கவில்லை.	எதிர் காலத்தில் செய்யப்படும் என.	சரி சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ)	ரூபா 650,210 தொகை பெறுமதியான இரண்டு மடிகணினிகள் சொத்துக்கள் என கணக்கீடு செய்யப்படாமையால் நிலையான சொத்துக்கள் அந்த எண்ணிக்கையால் குறைவாக காட்டப்பட்டுள்ளது.	எதிர் காலத்தில் செய்யப்படும் என.	சரி சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(இ)	சபையினால் மேற்கொள்ளப்பட்ட ரூபா 504,290 இற்கான மூலதனச் செலவுகள் நிலையான சொத்துக்கள் என மூலதனப்படுத்தியிருக்காததுடன், மீளாய்வாண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த ரூபா 348,550 இற்கான மூலதனச் செலவுகள்	எதிர் காலத்தில் செய்யப்படும் என.	சரி மூலதனச் செலவுகளை சரியாக இனங்கண்டு மூலதனப்படுத்த வேண்டும்.

மீண்டுவரும் செலவுகள் என கணக்கீடு செய்யப்பட்டிருந்தமையால் நிலையான சொத்துக்கள் அந்தப் பெறுமதியினால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.

- | | | | |
|-----|---|----------------------------------|---|
| (ஈ) | நன்கொடையாக கிடைத்திருந்த ரூபா 192,100 தொகை பெறுமதியான நூலகப் புத்தகங்களின் பெறுமதியை மூலதனச் செலவீட்டிற்கான அரசிறை உதவு தொகை கணக்கிற்கு செலவு வைக்கப்பட வேண்டியிருந்த போதிலும், மூலதனச் செலவீட்டிற்கான அரசிறை வருமானத்தில் உதவு தொகை வருமானக் கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டிருந்தது. | எதிர் காலத்தில் செய்யப்படும் என. | சரி சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும். |
| (உ) | மீளாய்வாண்டிற்காக பெற வேண்டிய வட்டி வருமானம் ரூபா 75,193 தொகை குறைவாகக் காட்டப்பட்டிருந்தது. | எதிர் காலத்தில் செய்யப்படும் என. | சரி சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும். |
| (ஊ) | மீளாய்வாண்டின் போது விடுவிக்கப்பட்டிருந்த நிலையான வைப்புக்களுக்கிரிய ரூபா 6.104 மில்லியனிற்கான வட்டித் தொகை ஆண்டிற்கான வருமானத்திற்கு செலவு வைக்கப்பட வேண்டியிருந்த போதிலும், அவ்வாறு மேற்கொள்ளாமல் மிகைகள் மற்றும் பற்றாக்குறைக் கணக்கு வரவு வைத்திருந்தமையால் ஆண்டிற்கான மிகை அந்த எண்ணிக்கையால் குறைவாக காட்டப்பட்டிருந்தது. | எதிர் காலத்தில் செய்யப்படும் என. | சரி ஆண்டிற்குரிய வருமானம் சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும். |

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 07 கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகள் மற்றும் அதனொடு தொடர்புடைய துணைப்பதிவேடுகளில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 641,933 தொகைக்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது.	பதிலளிக்கப்படவில்லை.	வித்தியாசத்திற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்யப்பட வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிலையான சொத்துக்கள் பதிவேடு மற்றும் விரிவான அட்டவணைகள் சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுப் பெறுமதி ரூபா 73.26 மில்லியன்	பதிலளிக்கப்படவில்லை.	கணக்கு விடயங்கள் தொடர்பான மீதிகளை மெய்மையாய்வதற்குரிய நிலையான சொத்துப்

தொகைக்கான 04 கணக்கு
மீதிகளை திருப்திகரமாக
பரிசோதனை செய்ய
முடியாதுள்ளது.

பதிவேடு மற்றும்
அட்டவணைகள்
கணக்காய்விற்கு
சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 15.33 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 96.39 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

	வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024		திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	2023		திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
			சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்			சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	
		ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி		4,888,352	13,650,104	12,929,107	17,022,169	5,882,505	9,321,395	8,454,607	16,301,172
(ii) வாடகை		3,231,100	2,767,379	2,915,480	541,710	2,508,600	2,597,335	2,609,002	689,811
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்		3,914,750	5,257,863	5,257,863	-	2,890,150	5,912,560	5,912,560	-
(iv) ஏனைய வருமானங்கள்		49,527,220	35,982,136	32,407,804	4,313,462	21,891,070	23,232,625	23,164,335	739,130
		61,561,422	57,657,482	53,510,254	21,877,341	33,172,325	41,063,915	40,140,504	17,730,113

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) வீதவரியும் வரியும்

மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு ரூபா 17.02 மில்லியனிற்காக வீதவரி மற்றும் வரி நிலுவையொன்று காணப்பட்டதுடன், ஆண்டிற்கான வரி அறவீடு செய்யும்

எதிர் காலத்தில் அறவீடு நடவடிக்கை எடுக்கப்படும் என.

நிலுவை மீதி தாமதமின்றி அறவிடக்கூடிய பொருத்தமான வேலைத் திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட்டு அதன்படி

சதவீதம் 43 சதவீதத்திற்கு குறைவான மட்டத்தில் காணப்பட்டது.

நிலுவை மீதிகள் அறவிடப்பட வேண்டும்.

(ஆ) வாடகை

1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 159(i) இன் பிரகாரம் வாடகை அறவீடு செய்யப்படாமையால் மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு ரூபா 541,710 இற்கான நிலுவை மீதியொன்று காணப்பட்டது.

நிலுவை வருமானம் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என.

பிரதேச சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நிலுவை மீதிகளை தாமதமின்றி அறவீடு செய்வதற்கான வேலைத் திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட்டு அதன்படி நிலுவை மீதிகள் அறவிடப்பட வேண்டும்.

(இ) ஏனைய வருமானங்கள்

(i) மீளாய்வாண்டு ஆரம்பத் திகதியில் உள்ளவாறு வருமான நிலுவை மீதி ரூபா 739,130 தொகையாக காணப்பட்டதுடன், வருட இறுதியில் உள்ளவாறு அது ரூபா 4.31 மில்லியன் தொகை அதிகரித்திருந்தது.

நிலுவை மீதியை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என.

நிலுவை மீதி தாமதமின்றி அறவிடக்கூடிய பொருத்தமான வேலைத் திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட்டு அதன்படி நிலுவை மீதிகள் அறவிடப்பட வேண்டும்.

(ii) மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு 242 நீர் நுகர்வோர்களிடம் ரூபா 987,050 இற்கான மீதியொன்று அறவிடப்பட வேண்டிக் காணப்பட்டது.

சிவப்பு அறிவித்தல் வழங்கப்படல், நீர் வழங்கலை துண்டித்தல் ஆகியவற்றின் மூலம் நிலுவை மீதியை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என.

நிலுவை மீதி தாமதமின்றி அறவிடக்கூடிய பொருத்தமான வேலைத் திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட்டு அதன்படி நிலுவை மீதிகள் அறவிடப்பட வேண்டும்.

(iii) மாகாண சபை செயலாளர்களிடம் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு பெற வேண்டிய நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 3.95 மில்லியன் தொகை மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 26.35 மில்லியன் தொகை பெற வேண்டிக் காணப்பட்டது.

பதிலளிக்கப்பட்டிருக்கவில்லை.

ஆண்டிற்குரிய நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம் குறிப்பிட்ட காலப் பகுதியில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.3 மிகைவிதிப்பு

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

பிரதேச சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொறுப்புச் செல்ல வேண்டிய நபர்களுக்கு எதிராக என்னால் கடந்த ஆண்டுகளின் போது விதிக்கப்பட்டிருந்த ரூபா 1.78 மில்லியனுக்கான மிகை விதிப்புத் தொகையொன்று 2024 திசம்பர் 31 திகதியளவிலும் அறவீடு செய்திருக்கவில்லை.

உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுரையின் படி எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என.

விதிக்கப்பட்டுள்ள மிகை விதிப்புக்கள் தொடர்பான தரப்பினர்களிடம் அறவீடு செய்யப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தின் மூலம் சாட்டப்பட்டுள்ள கருமங்கள் நிறைவேற்றுதல்

பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பகிரங்க பொது வழிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல் பொது மக்களின் சுகபோகம், வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு

குப்பை முகாமைத்துவத்திற்காக சபையினால் முறையான வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டிருக்காததுடன், குப்பை முகாமைத்துவ அலுவல்களுக்கென குறிப்பிடப்பட்டு சபையின் பெண் செயலாளருக்கு மீளாய்வாண்டின் போது ரூபா 92,219 இற்கான விடுமுறை நாள் சம்பளம் செலுத்தப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரை

குப்பை முகாமைத்துவ அலுவல்கள் முறைப்பிரகாரம் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என.

பரிந்துரை

கொடுப்பனவு செய்யப்பட்டுள்ள முறை தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டு அதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

3.2 இனங்காணப்பட்ட நட்டங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தாபனக் கோவையின் அத்தியாயம் xiv பந்தி 4.1 இற்கு இணக்கமின்றி உணவு மற்றும் தங்குமிட வசதி வழங்கப்பட்டிருந்த நிகழ்ச்சித் திட்டமொன்றில் பங்குபற்றிய 37 உத்தியோகத்தர்களுக்கு ரூபா 126,650 தொகை இணைந்த படிகள் செலுத்தப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரை

எதிர்காலத்தில் கொடுப்பனவு மேற்கொள்ளப்படமாட்டாது என.

பரிந்துரை

கொடுப்பனவு செய்யப்பட்ட படி மீண்டும் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு

2024 ஆண்டிற்காக சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய 82 நிறுவனங்கள் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டிருக்காததுடன் அனுமதிப்பத்திரக் கட்டணமாக ரூபா 369,000 தொகை மற்றும் பரிசோதனைக் கட்டணமாக ரூபா 246,000 தொகை சபைக்கு அறவீடு செய்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

களப் பரிசோதனை மேற்கொண்டு எதிர்காலத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என.

பரிந்துரை

சுற்றாடல் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டிய நிறுவனங்கள் தொடர்பாக வருடாந்த கணிப்பீடொன்று அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும்.

3.4 செயற்பாட்டுத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் போது சபையின் அதிகாரப் பிரதேசத்தில் பொது மக்களுக்கு நீர் தொடர்புகள் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு இருந்த 130 பாதைகளை சேதம் விளைவித்தலுக்காக ரூபா 403,373 இற்கான தொகையொன்று அறவீடு செய்யப்பட்டிருந்ததுடன், அப் பாதைகளை மீண்டும் பழைய நிலைமைகளுக்கு ஆக்கி அந்த தொகையை விடுவித்துக் கொள்வதற்காக சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	நிலவுகின்ற ஊழியர் பற்றாக்குறை காரணமாக இந்த விடயங்கள் உரிய முறையில் மேற்கொள்வதற்கு முடியாமல் இருந்தது என.	அறவிடப்பட வேண்டிய தொகை விரைவாக அறவிடப்பட வேண்டும்.

3.5 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபையில் சேவையாற்றி இரண்டு உத்தியோகத்தார்களிடம் 2024 திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு அறவிடப்பட வேண்டிய கடன் மீதி ரூபா 135,191 தொகையாக காணப்பட்டதுடன், அவற்றில் ரூபா 132,191 தொகை 1988 மாதம் முதல் அறவிடப்பட வேண்டிக் காணப்பட்டது.	இது தொடர்பான தகவல்கள் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது என.	கடன் மீதிகளை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 2001 ஆகஸ்ட் 22 திகதிய 18/2001 இலக்கங் கொண்ட பொது நிருவாக சுற்றறிக்கைக்கு இணக்கமின்றி 05 வருடங்கள் மிகையாக காலம் சபையில் கடமையாற்றிய 45 உத்தியோகத்தார்கள் 6 வருடங்களுக்கும் 28 வருடங்களுக்கும் இடைப்பட்ட காலம் முதல் சபையின் சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கியிருக்கவில்லை.	தாபனம்சார் பதவிகளுக்காக இடமாற்றம் விண்ணப்பிக்கப்பட்டு இருக்கவில்லை என.	இடமாற்றக் கொள்கையின் படி இடமாற்றம் வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.